


# உண்ணும் இடங்களில் பாதுகாப்பான தூர இடைவெளி



மக்களுக்கு இடையில் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க, உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் இருக்கைகளில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து, குறியீடு இல்லாத இருக்கைகளைப் பயன்படுத்தவும்.



குறியீடுகள் செய்யப்படவில்லை அல்லது உங்களுக்கு உறுதியாக அதுபற்றித் தெரியவில்லை எனில், ஓர் இருக்கை விட்டு அமரவும்.



இருக்கைகள் இல்லாத பட்சத்தில், உணவை வாங்கிச் செல்லவும் அல்லது உணவு விநியோகச் சேவைகளைத் தெரிவு செய்யவும்.



வரிசையில் நிற்கும்போது, பிறருடன் குறைந்தது ஒரு மீட்டர் தூர இடைவெளியில் நிற்கவும்.

## சாப்பிடுவதற்கு முன்



உணவு உண்பதற்கு முன்னும், உங்கள் கைகளைக் கழுவவும் அல்லது கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும்.

## சாப்பிடும்போது



பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். பரிமாறுவதற்கென உபயோகிக்கும் கரண்டிகளைப் பயன்படுத்தவும். சாப்பிடப் பயன்படுத்திய கரண்டியை உணவு பரிமாறுவதற்குப் பயன்படுத்தாதீர்கள்.



மேசைகளிலும் தட்டுகளிலும் உணவைத் துப்பாதீர்கள். மெல்லிழைத் தாட்களைப் பயன்படுத்தவும்.

## சாப்பிட்ட பின்



பயன்படுத்திய மெல்லிழைத் தாட்களைக் குப்பைத் தொட்டியில் போடவும். அவற்றை தட்டுகளில் அல்லது மேசைகளில் விட்டுச் செல்லாதீர்கள். குப்பைத்தொட்டியில் போட்ட பின் உங்கள் கைகளைக் கழுவுங்கள்.



மேலும் அறிய இங்கே ஒளிவருடல் (ஸ்கேன்) செய்யவும்.

An initiative by:



As part of:

